

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இம்புல்பே பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து இம்புல்பே பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமுல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் ஏற்பட்ட மோட்டார் வாகன பழுதுபார்க்கும் செலவுகளில் ரூபா 528,750 மூலதனமாக்கப்பட்டதன் விளைவாக, நடைமுறையல்லாத சொத்துக்கள் அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனச் செலவுக்கான வருமானப் பங்களிப்புக் கணக்கின் மீதி அந்தத் தொகையால் அதிகரித்தது காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் வருடத்தின் இறுதி கணக்குகளின் ஊடாக சீர் செய்யப்படும்.	செலவினங்கள் சரியான முறையில் கணக்கிடப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் பணிகள் நிறைவு செய்யப்பட்ட அளவுநிலை நீர் வழங்கல் திட்டத்திற்கான ரூபா 285,010 செலவினம் கணக்கிடப்படவில்லை.	2025 ஆம் வருடத்தின் இறுதி கணக்குகளின் ஊடாக சீர் செய்யப்படும்.	செய்திட்ட செலவினங்கள் சரியான முறையில் கணக்கிடப்பட வேண்டும்.
(இ) மீளாய்வாண்டில் நீர் கட்டணங்களில் வருமானம் ரூபா 2,472,151 அதிகமாகக் கணக்கிடப்பட்டதன் விளைவாக, செயல்பாட்டு மிகை மற்றும் நடைமுறை அல்லாத சொத்துக்கள் (பெற வேண்டிய வருமானம்) அந்தத் தொகையால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் வருடத்தின் இறுதி கணக்குகளின் ஊடாக சீர் செய்யப்படும்.	வருமானங்கள் சரியான முறையில் கணக்கிடப்பட வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
04 கணக்கு விடயங்களுக்கு உரியதாக மீளாய்வாண்டின் இறுதியில் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீதி மற்றும் பயன்பாட்டு ஆவணங்களின் பிரகாரம் மீதிகள் ஆகியவற்றுக்கிடையே ரூபா 2,714,524 ஆன வேறுபாடொன்று நிலவியது.	2025 ஆம் ஆண்டின் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வேறுபாட்டுக்கான காரணங்கள் இனங்காணப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காத சந்தர்ப்பங்கள் பின்வருமாறு.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 127 ஆம் பிரிவு	சபை எல்லைக்குள் உள்ள மயானங்களின் உரித்தினை பெறுவதற்கும், அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களால் ஆக்கிரமிப்பு அபாயத்தைக் குறைப்பதற்கும் அவற்றின் எல்லைகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	மயானங்களை அளவீடு செய்வதற்கான நில அளவை கோரிக்கைகளை பிரதேச செயலாளர் அனுப்பியுள்ளார் என்றும், மயானங்களை கையகப்படுத்துவது தொடர்பாக உள்ளூராட்சி ஆணையர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி ஆகியோரின் ஒப்புதலைப் பெற கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும்.	உரித்தினை பெறவும் எல்லைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 371(5)	2002 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட மொத்தம் ரூபா 3,998,332 மதிப்புள்ள முன்பணங்கள் 2025 ஏப்ரல் வரையிலும் தீர்க்கப்படவில்லை.	தீர்க்கப்படாத ரூபா 3,132,563 முற்பணங்களை பதிவழிப்பதற்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள முன்பணங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும்.	நிதி பிரமாணத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 14,049,119 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 10,680,873 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024			திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	2023			திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்		மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	1,698,468	1,385,727	1,382,093	96,574	2,958,337	1,047,965	1,126,452	97,516	
வாடகை	6,655,000	4,571,907	4,505,707	715,575	5,115,480	4,537,460	4,544,640	638,375	
அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,036,000	1,332,380	1,371,969	-	1,851,000	1,112,976	1,097,776	15,200	
ஏனைய வருமானங்கள்	14,336,533	19,842,148	20,677,856	6,249,610	8,200,000	8,644,414	10,239,619	7,168,690	
	<u>23,726,001</u>	<u>27,132,162</u>	<u>27,937,625</u>	<u>7,061,759</u>	<u>18,124,817</u>	<u>15,342,815</u>	<u>17,008,487</u>	<u>7,919,781</u>	

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பு செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் பின்வருமாறு.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) 2018 ஆம் ஆண்டில் தியூனுகம கிராமப்புறங்களாக அடையாளம் காணப்பட்ட 03 பகுதிகளிலிருந்து வீத வரியை வசூலிக்கும் வகையில் வலயங்களை வரைபடமாக்கி, வர்த்தமானியில் வெளியிட்டு, சொத்துக்களை மதிப்பிட 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	எதிர்காலத்தில் இந்த வலயங்களை வரைபடமாக்கி, வர்த்தமானியில் வெளியிட்டு, மதிப்பிட திட்டமிடப்பட்டுள்ளது.	வீத வரி வசூலிப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் திறம்பட செய்யப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் இறுதிக்குள் வசூலிக்கப்பட வேண்டிய ரூபா 6,916,759 தொகையான நிலுவை நீர் கட்டண வருமானத்தில், ரூபா 5,716,687 தொகை 2025 மார்ச் வரையிலும் வசூலிக்கப்படவில்லை.	மேலும் நீர் கட்டண நிலுவைத் தொகை வசூலிக்கப்பட வேண்டியுள்ளது.	நீர் கட்டண நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற நில ஏலத்திற்கான தற்காலிக மதிப்பீட்டின் அடிப்படையில் 01 சதவீதம் கட்டணம்	பதில் வழங்கப்படவில்லை.	விற்கப்பட்ட நிலங்களின் உண்மையான

வசூலிக்கப்பட்டாலும், விற்கப்பட்ட நிலங்களின் உண்மையான மதிப்பு அடையாளம் காணப்படவில்லை மற்றும் அறவிடப்பட வேண்டிய நிலுவை கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பெறுமதி அடையாளம் காணப்பட வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 அதிகாரச்சட்டத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றாதல்

பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1.1 திண்மக்கழிவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) கெபொக்வத்த திண்மக்கழிவு முகாமைத்துவ மையத்தை மேம்படுத்துவது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு ரூபா 1,179,374 செலவில் கட்டப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு (Leachate Treatment System) சுமார் ஒரு வருடமாக செயல்படாமல் இருந்ததுடன், கழிவு முகாமைத்துவ மையத்தில் சேகரிக்கப்பட்ட கழிவு நீர் முதல் தொட்டியில் இருந்து நிரம்பி வழிந்து அருகிலுள்ள நிலத்தில் வடிந்தோடியிருந்தது.	குறித்த இடத்தை ஆய்வு செய்த தொழில்நுட்ப அறிக்கையின்படி தொடர்புடைய இடம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது, மேலும் கழிவுநீர் கட்டமைப்பின் மோட்டார் அறையில் நிறுவப்பட்ட மின் மோட்டார் காணாமல் போனமை தொடர்பில் நி.பி. 104 இழப்பு/சேதம் கணக்கெடுப்பு நடத்திய பிறகு இழப்புகள்/சேதங்கள் குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை (Leachate Treatment System) மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், மேலும் மின் மோட்டாரின் இழப்பு குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
(ii) மேற்கண்ட செயற்திட்டத்தின் நீர் தொட்டி கட்டமைப்பின் மோட்டார் அறையில் நிறுவப்பட்ட ரூபா 26,301 மதிப்புள்ள மின்சார நீர் மோட்டார் 2022 ஒக்டோபர் 12 ஆந் திகதி அன்று திருடப்பட்டது, ஆனால் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் ஏற்பட்ட இழப்பு குறித்து நிதி பிரமாணம் 104 இன் படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.	குறித்த இடத்தை ஆய்வு செய்த தொழில்நுட்ப அறிக்கையின்படி தொடர்புடைய இடம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது, மேலும் கழிவுநீர் கட்டமைப்பின் மோட்டார் அறையில் நிறுவப்பட்ட மின் மோட்டார் காணாமல் போனமை தொடர்பில் நி.பி. 104 இழப்பு/சேதம் கணக்கெடுப்பு நடத்திய பிறகு இழப்புகள்/சேதங்கள் குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை (Leachate Treatment System) மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், மேலும் மின் மோட்டாரின் இழப்பு குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தீர்மானிக்கப்பட வேண்டும்.

3.2 முகாமைத்துவு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

2016 ஆம் ஆண்டு முதல் முன் கொண்டு வரப்படும் நிலுவை செயற்பாட்டு வருமானம் மற்றும் நீர் வழங்கல் கட்டணம் ரூபா 1,065,864 தொகையானது மீளாய்வாண்டிலும் தீர்க்கப்படவில்லை.

சபையின் கருத்துரைகள்

2016 ஆம் ஆண்டு முதல் முன் கொண்டு வரப்படும் இந்தத் தொகையை யாரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்பது குறித்து எழுத்துப்பூர்வ தகவல்கள் எதுவும் கண்டறிய முடியாதுள்ளமை.

சிபாரிசுகள்

நிலுவைத் தொகையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) சபைக்கு சொந்தமான கலகம் சுற்றுலா விடுதியானது 2023 மார்ச் 01 ஆந் திகதி முதல் 05 வருட காலத்திற்கு முறையான மதிப்பீடு இல்லாமல் மற்றும் முறையான அனுமதியின்றி ரூபா 40,000 மாத வாடகைக்கு குத்தகைக்கு விடப்பட்டது. 2022 ஏப்ரல் முதல் 2022 நவம்பர் வரையிலான காலகட்டத்திற்கு இந்தக் கட்டிடத்திற்கு செலுத்த வேண்டிய ரூபா 367,600 நிலுவைத் தொகை 2025 ஏப்ரல் மாதத்திற்குள் தீர்க்கப்படவில்லை.

சபையின் கருத்துரைகள்

மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்ற பிறகு, முறையான பெறுகைகள் நடைமுறை மூலம் பொருத்தமான குத்தகைதாரருக்கு அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் வசூலிக்கப்பட வேண்டிய வாடகையை பதிவழிப்பது தொடர்பாக ஆளுநரின் ஒப்புதலைப் பெற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சிபாரிசுகள்

நிலுவைத் தொகையை வசூலிக்கவும், பெறுகைகள் வழிகாட்டுதல்களின்படி கட்டிடத்தை குத்தகைக்கு விடவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) புறநெகும் செயற்திட்டத்தின் கீழ் ரூபா 42,000,000 செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கலகம் பல்நோக்கு கட்டிடத்தை சபை 2016 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டதிலிருந்து, அதன் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. பின்னர், அதன் மதிப்பை மதிப்பிடாமல் மற்றும் விலைக்கேள்வி அழைக்காமல், முறையான வாடகை ஒப்பந்தம் இல்லாமல் ரூபா 100,000 மாதாந்த வாடகைக்கு 2022 சனவரி 11 ஆந் திகதி அன்று ஒரு தனியார் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டது. ஒப்பந்தம் 2022 யூலை 11 ஆந் திகதி அன்று காலாவதியாகிவிட்டாலும், குத்தகைதாரர் 2023 ஜூன் வரை கட்டிடத்தை சபையிடம் ஒப்படைக்கவில்லை. இருப்பினும், அந்த 11 மாத காலத்திற்கு செலுத்த வேண்டிய ரூபா 1,100,000 வாடகையை வசூலிக்க சபை நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது கலகம் பல்நோக்கு கட்டிடத்தை சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான பொருத்தமான பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, புதிய மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன, மேலும் அதை விலைக்கேள்வி விடுத்து பொருத்தமான குத்தகைதாரரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சபைக்கு அறவிடப்பட வேண்டிய வேண்டிய குத்தகைப் பணத்தை வசூலிக்காததால் ஏற்பட்ட இழப்புக்கு காரணமான தரப்பினரை அடையாளம் காண விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பல்நோக்கு கட்டிடத்தை திறம்பட பயன்படுத்தவும், வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 வாகனக் கட்டமைப்பு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்

2023 செப்தம்பர் 20 முதல் 2024 ஏப்ரல் 10 வரையிலான காலகட்டத்தில், பிரதேச சபையைச் சேர்ந்த ஒரு லாரி, முறையான எரிபொருள் எரிப்பு சோதனை மூலம் நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் எரிப்பு மதிப்புகளுக்கு மாறாக, ஓட்டுநரால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின் அடிப்படையில் எரிபொருளை சமநிலைப்படுத்தி, ரூபா 42,334 மதிப்புள்ள 120.64 லிட்டர் எரிபொருள் மேலதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

சபையின் கருத்துரைகள்

எதிர்காலத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

சிபாரிசுகள்

முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.